



வலயக்கல்வி அலுவலகம் - வவுனியா வடக்கு  
இரண்டாம் தவறைப் பர்ட்செ - 2022

கணிதம்

தரம்: 09 நேர் - 2.00 மனித்தியாலம்

தரம்: 09

# நேரம் - 2.00 மணித்தியாலம்


ପର୍ବତୀ ୧

எல்லாவினாக்களுக்கும் விடைதருக

1. 10, 8, 6, 4 ..... எனும் எண் கோலத்தில் அடுத்தவரும் இரு உறுப்புக்களையும் எழுதுக.
  2. 101இன்டு என்பதை தசம எண்ணாகத் தருக.

3. சுருக்குக:  $\left(\frac{1}{2} + \frac{1}{3}\right)$  இன்  $\frac{2}{5}$

4. உருவில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப  $m, n$  இன் பெறுமானங்களைக் காண்க.



5. ரூ. 800 ஆக கொள்வனவு செய்யப்பட்ட பொருள் ஒன்று ரூ.1000 இற்கு விற்கப்பட்டது எனின் இதில் ஏற்பட்ட இலாப சதவீதத்தைக் காண்க.

6. சுருக்கி விடையை நேர்ச் சுட்டியில் தருக:  $2a^4 \times 3a^{-5}$

7. உருவில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப கீழ்க்கண்ட காண்க.

$$8. \quad \text{தீர்க்குக:} \quad \frac{x}{2} - 1 = 0$$

A triangle with three interior angles. The bottom-left angle is labeled  $70^\circ$ . The bottom-right angle is labeled  $x^\circ$ . The top angle is unlabeled.

9.  $y = 3x - 2$  எனும் நேர்கோட்டின்

- ## I. பழக்கத்திற்ன் யாது.


- ## II. வெட்டுத்துண்டு யாது.

10. 5 cm நீளம் கொண்ட சதுர வடிவ அடியைக் கொண்ட கனவுரு வடிவப்பாத்திரம் ஒன்றினுள் 525 மில்லிலீற்றர் நீர் ஊற்றுப்பட்டது. பாத்திரத்தின் எவ்வளவு உயரத்திற்கு நீர் காணப்படும்.

11. 0.074 என்பதை விஞ்ஞானமுறைக்குறிப்பீட்டில் தருக.

12. 5 சதுரமீற்றர் பரப்பளவு கொண்ட சுவர் ஒன்றிற்கு நிறம் பூசுவதற்கு 2 லீற்றர் நிறப்புச்சு தேவைப்பட்டது 8 லீற்றர் நிறப்புச்சைசக் கொண்டு எத்தனை சதுரமீற்றர் சுவருக்கு நிறப்புச்சு பூசலாம்.

13. உருவில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப  $x$  இன் பெறுமானத்தைக் காண்க.




14. காரணிப்படுத்துக.  $5a^2 - 20$

15.  $2 + 3 \times 5$  எனும் கணிதசெய்கையை இதே ஒழுங்கில்

I. சாதாரண கணிகருவியினை பிரயோகித்தால் கிடைக்கும் விடை என்ன.

II. விஞ்ஞானமுறைக் கணிகருவியினை பிரயோகித்தால் கிடைக்கும் விடை என்ன.

16. உருவில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப  $AC$  இன் நீளத்தைக் காண்க




17. 88 cm பரிதி கொண்டவட்டம் ஒன்றின் விட்டத்தைக் காண்க.

18.  $v = u + at$  எனும் சூத்திரத்தில்  $a$  இனை எழுவாயாக்குக.

19. அடைப்பு நீக்கிச் சுருக்குக.  $(a + 3)(a - 5)$

20.  $AB, BC$  என்பன நேரான இரு பாதைகளாகும். இப் பாதைகளில் இருந்து சம தூரத்தில் அமையுமாறு பாதை ஒன்று அமைக்க வேண்டி உள்ளது ஒழுக்குகள் பற்றிய உமது அறிவைப் பயன்படுத்தி அப் பாதையை பரும்படியாக வரைந்து காட்டுக.



$$2 \times 20 = 40$$
 என்கின்று

## பகுதி 2

### எவ்வேணும் நவீனாக்களுக்கு விடைதருக

1. எண்கோலம் ஒன்றின் பொதுஉறுப்பு  $T_n = 5 - 3n$  இனால் தரப்பட்டிருப்பின்

- மேற்படி எண்கோலத்தின் முதல் 4 உறுப்புக்களையும் எழுதுக.
- பொதுவித்தியாசத்தை எழுதுக.
- 10 ஆவதுஉறுப்பை எழுதுக.
- $n + 2$  ஆவது உறுப்பை எழுதுக
- $-55$  இக்கோலத்தின் எத்தனையாவது உறுப்பாகும்.

$$2 + 1 + 3 + 3 + 3 = 12 \text{புள்ளிகள்}$$

2. நேர்விளிம்பு,கவராயம்,cm, mm அளவுகளுவி என்பவற்றை மாத்திரம் பயன்படுத்தி அமைப்புக் கோடுகளைத் தெளிவாகக் காட்டி

- $AB = 7 \text{ cm}, B\hat{A}C = 70^\circ, AC = 6 \text{ cm}$  ஆகவுள்ள முக்கோணி  $ABC$  இனை அமைக்குக.
- $A, B$  இலிருந்து சம தூரத்தில் அசையும் புள்ளிகளின் ஒழுக்கை அமைக்க
- $B, C$  இலிருந்து சம தூரத்தில் அமையும் புள்ளிகளின் ஒழுக்கை அமைக்க
- வினா (ii),(iii) இன் ஒழுக்குகள் சந்திக்கும் புள்ளியை 0 எனப் பெயரிட்டு 0 இனை மையமாகவும்  $OA$  இனை ஆரையாகவும் கொண்ட வட்டம் ஒன்றை அமைக்க
- வட்டத்தின் ஆரையை அளந்து எழுதுக.

$$4 + 2 + 2 + 3 + 1 = 12 \text{புள்ளிகள்}$$

3.

a.

- அடைப்பு நீக்கிச் சுருக்குக:  $(x - 4)(x + 5)$
- காரணிப்படுத்துக:  $ax - ay - bx + by$
- காரணிபற்றியாறிவை பயன்படுத்தி பெறுமானம் காண்க:  $7.5^2 - 2.5^2$

b.

- தீர்க்குக:  $2(x - 3) = 8$
- தீர்க்குக:  $x + 3y = 8$
- $x - 2y = -2$

$$2 + 2 + 2 + 2 + 4 = 12 \text{ புள்ளிகள்}$$

4.

a. உற்பத்தியாளர் தயாரிக்கும் பொருள் ஒன்றின் உற்பத்திச் செலவு ரூ.8000 ஆகும்.அவர் அதனை ரூ.10 000 இங்கு வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்கின்றார். வியாபாரி அப் பொருளுக்கு 25% இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்.

- உற்பத்தியாளருக்கு கிடைத்த இலாபம் எவ்வளவு.
- உற்பத்தியாளர் அடைந்த இலாபசதவீதம் யாது.
- வியாபாரி நுகர்வோருக்கு விற்றிவிலை யாது.

b. தரகர் ஒருவர் காணி ஒன்றினை விற்பனைசெய்து கொடுப்பதற்காக 5% தரகுக்கட்டணம் பெறுகின்றார்.


- ரூ. 500 000 பெறுமதியானகாணியை விற்கும் போது பெறப்பட்ட தரகுக் கட்டணம் எவ்வளவு.
- ரூ. 15 000 தரகுக் கட்டணம் பெற்றார் எனின் விற்கப்பட்ட காணியின் பெறுமதி எவ்வளவு.

$$2 + 3 + 2 + 2 + 3 = 12 \text{புள்ளிகள்}$$

5.


a. உருவில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப

- $x$  இன் பெறுமதியைக் காண்க
- $y$  இன் பெறுமதியைக் காண்க
- $AB//CD$  ஆக அமைய காரணம் யாது?




b. உருவில் இருந்து

- $a$  இன் பெறுமானத்தைக் காண்க



- ii.  $ABC$  எவ்வகை முக்கோணி என காரணத்துடன் கூறுக  
c. உருவிலிருந்து  $x, y$  இன் பெறுமதியைக் காண்க



$$2 + 2 + 2 + 2 + 2 + 2 = 12 \text{புள்ளிகள்}$$


6. நீச்சல் தடாகம் ஒன்றின் நீளம் 20 m, அகலம் 7 m, ஆழம் 3 m ஆகும். தடாகத்தில் 2.5 m உயரத்திற்கு நீர் உள்ளது.

- i. தடாகத்தில் உள்ளாநீரின் கொள்ளளவைக் காண்க.
- ii. தடாகத்தில் உள்ளாநீரின் கனவளவை லீற்றில் கணிக்க.
- iii. தடாகத்தை முழுமையாக நிரப்புவதற்கு இன்னும் எத்தனைலீற்றர் நீரை ஊற்றவேண்டும்.
- iv. தடாகம் முற்றாக நிரம்பியிருப்போது அந்நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் குழாய் ஒன்று ஒருமணித்தியாலத்தில் தடாகத்தில் 50 cm உயரமான நீரை வெளியேற்றுகின்றது. எனின் 3 மணித்தியாலத்தின் பின்னர் தடாகத்தில் எவ்வளவு உயரத்திற்கு நீர் காணப்படும்.

$$3 + 3 + 3 + 3 = 12 \text{ புள்ளிகள்}$$

7. உருவில் செவ்வகவடிவமும் செவ்வகத்தின் அகலப்பக்கத்தை விட்டமாகவும் கொண்ட இரு அரைவட்டங்களும் காணப்படுகின்றன. செவ்வகத்தின் நீளம் 20 cm உம் அகலம் 14 cm உம் ஆகும்

- a.
    - i. வட்டத்தின் ஆரை எவ்வளவு.
    - ii. அரைவட்டத்தின் வில்லின் நீளம் எவ்வளவு.
    - iii. உருவின் சுற்றளவு யாது.
- b. உருவிலுள்ள தரவுகளைக் கொண்டு
- i.  $x$  இன் பெறுமானத்தைக் காண்க
  - ii.  $y$  இன் பெறுமானத்தைக் காண்க
  - iii. உருவின் சுற்றளவைக் காண்க



$$2 + 2 + 2 + 2 + 2 + 2 = 12 \text{ புள்ளிகள்}$$

8.

a. சுருக்குக :  $3\frac{1}{3} \div 2\frac{1}{6}$  இன்  $\frac{1}{4}$

b.

i. விஞ்ஞானமுறைக் குறிப்பீட்டில் தருக: 0.0007

ii. சாதாரண எண்ணாகத் தருக:  $1.42 \times 10^3$

iii. துவிதன்னாகத் தருக: 23பந்து

iv. சுருக்குக :

$1011_{\text{இரண்டு}} + 111_{\text{இரண்டு}}$

$$3 + 2 + 2 + 2 + 3 = 12 \text{புள்ளிகள்}$$